

Interference - minimum value having - 0 min.
maximum value having - 2 min.
Intensity - $I = I_0 \cos^2(\theta)$
Intensity - $I = I_0 \sin^2(\theta)$
Intensity - $I = I_0 \sin^2(\theta) + I_0 \cos^2(\theta)$
Intensity - $I = I_0$

Since both 'decouple - trace' and 'trace'

increasing values like Chakar - Chakor - water -
drinking water must be - always - drinking water -
water - water always - drinking water -
water - water - water - water - water -
water - water - water - water - water -
water - water - water - water - water -

இருமணம் கலந்தால் திருமணம்

—

இன்பழம் பொருளும் அறவும் என்றாங்கு
அன்பொடு புணாந்த ஸ்ந்தினை மடுங்கின்,
காமக் கூட்டம் காணும் காலை,
மறையோர் தேளத்து மனறல் எட்டனுள்
துறை அனை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே. 1035.

இல்லற இன்பம், பொருள் சுனை, அறச் சிந்தனை - செயல்
என்றமைந்த வாழ்வில், கைக்கிணை, பெருந்தினை என்ற
அன்பொடு பொருந்திய இருதினைகள் தவிர்த்த, மற்ற ஸ்ந்து
தினைகளான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்
என்னும் ஐந்து அகத்தினையிலும், களவு ஓமுக்கம் நிகழும்,
திருமண முறைகளை எண்ணிப் பார்க்கின்ற போது, வேத
நூலோர் (மறையோர்) வகுத்த திருமணங்கள் எட்டனுள்,
அவரவர் துணையோடு பொருந்திப் பிரிவின்றி வாழும்
வாழ்க்கை கந்தருவரது மண வாழ்வை ஒத்தது எனலாம். நல்
யாழ்த்துணைமையர் - கந்தருவர். எட்டு மண முறைகள்:
பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், வெய்வம், காந்தருவம், அசரம்,
இராக்கதம், கைபசாசம்.

தணவன் கூற்று

மீம்ப் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல்,
இடம் பெற்றுத் தழாஅல்,இடையூறு கிளத்தல்,
நீடு நினைந்து இரங்கல்,கூடுதல் உறுதல்,
சொல்லிய நூகாச்சி வல்லை பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ,
பேராச் சிறப்பின் இரு - நான்கு கிளவியும் -
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
நிற்பனவை நினைஇ நிகழ்பனவை உணரப்பினும்,
குற்றம் காட்டிய வாயில் பெட்டினும்,
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்,
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழினையக் குறையுறும் பகுதியும், தோழி
குறை அவட் சாத்தி மெய்யுறக் கூறுவும்,
தண்டாது இரப்பினும், மற்றைய வழியும்,
சொல் அவட் சாத்தலின் பல்லிய வகையினும்,
அறிந்தோள் அயாப்பின் அவ் வழி மருங்கின்
கேடும் பிடும் கூறுவும், தோழி
நீக்கலின் ஆகிய நினைமையும், நோக்கி
மடல் - மா கூறும் இடனுமா உண்டே.

தலைவி கூற்று

இருவகைக் குறி பிழைப்பு ஆகிய சிட்டத்தும்; காணா வகையின் பொழுது நனி இக்ப்பினும்; தான் அகம் புகாஅன் பெயாதல் இன்னமயின், காட்சி ஆணையின் களம் புக்குக் கலங்கி, வெட்டைகயின் மயங்கிக் கையறு பொழுதினும்; புகாஅக் காணலப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்; வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்; தாளாண் எதிரும் பிரிவினானும்; நானு நெஞ்சு அனைப்ப விடுத்தற்கண்ணும்; வணாதல் வேண்டித் தொழி செப்பிய புரை தீர் கிளவி பல்லிய எதிரும்; வரைவு உடன்படிதலும்; ஆங்கு அதன் பறத்தப் புரை பட வந்த மறுத்தலோடு தொனைக்கி, கிழவோள் மேன்’ என்மனார் புலவர்.

105

இருவகைக் குறி - பகல் குறி. இருவக் குறி. குறி என்றாகக் குறி வைத்தல், நிமித்தம் (சுகுனம்) அடையாளம் எல்லா பொருளுண்டு. இங்கே இரவிலோ, பகவிலோ தலைவ அல்லது தலைவி ஓருவரை ஓருவர் சந்தித்துக் கொள் அடையாளமாக, அல்லது இடமாகக் குறித்தறைக் குறித்தது குறிப்பாடு பகவிலும், இரவிலும், குறித்துச் சொன்ன இடத்தில் தலைவன் வரக் காணாது காத்திருந்து பொழுது வீணாகக் கழிந்திருக்கிறார்கள், (நனி இகப்பனும்) எப்படியாவது தலைவனைக் கண்டு விட நேண்டுமென்ற தவிப்பில் அவன் முன்னொடு சமயம் குறித்த இடம் சென்று பார்த்து அங்கும் காணாது (காதவின் தவிப்பு, குறித்த இடம் நாம் தவறாகப் பொன்டோமோ என்று, எப்போதோ குறித்த இடமெல்லாம் சென்று தேடுகிறாள்) வருந்தும் நிலையிலும், காணவில்லையே என்ற கவனியில் மயங்கிச் சோர்ந்த நிலையிலும்; தன்

தலைவி கூற்று

மறைந்து அவற் காண்டல், தற் காட்டுறுதல்,
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்,
வழிபாடு மறுத்தல், மறுத்து எதிர்கோடல்,
பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்,
கைப்பட்டுக் கலங்கினும், நாணு மிக வரினும்,
இட்டுப் பிரிவு இரங்கினும், அருமை செய்து அயர்ப்பினும்,
வந்த வழி என்னினும், விட்டு உயிர்த்து அழுங்கினும்,
நொந்து தெளிவு ஒழிப்பினும், அச்சம் நீடினும்,
பிரிந்தவழிக் கலங்கினும், பெற்றவழி மலியினும்,
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்,
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்,
மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்,
உயிராக் காலத்து உயிர்த்தலும், உயிர் செல
வேற்று வரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும்,
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்,
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்
அருமை சான்ற நால் - இரண்டு வகையின்
பெருமை சான்ற இயல்பின்கண்ணும்,
பொய் தலை அடுத்த மடலின் கண்ணும்,
கையறு தோழி கண்ணோ துடைப்பினும்,
வெறியாட்டு இடத்து வெருவின் கண்ணும்,
குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்,
வரைவு தலைவரினும், களவு அறிவுறினும்,
தமர் தற் காத்த காரண மருங்கினும்,
தன் குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்
தன் பிழைப்பாகத் தழீகித் தேறலும்,

கோழிப் பெண் கூற்று

நாற்றமும், தோற்றமும், ஓழுக்கமும், உண்டியும்,
செய் விணை மறைப்பினும், செலவினும், பயில்வினும்,
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளேற்று வரும்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,

କିମ୍ବାଲ୍‌ଯୁଦ୍ଧ ରକ୍ଷଣାକାରୀ

ରୀତି ପାଇଁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ
ରୀତି ପାଇଁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ କାହାରୁ

1075.

“ମୁଖ୍ୟାନ୍ତରେ କୌଣସିବାରେ ପାଞ୍ଚମୀ ଦିନ ଶବ୍ଦରେ ଏହାରେ କିମ୍ବା ଏହାରେ କିମ୍ବା

- ଫୁଲିକାରୀଙ୍କ ନାହିଁ କେବଳ ପ୍ରେମିତି ପାଇଁ କାହାରେ
ନାହିଁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

ପ୍ରକାଶ କ୍ଷାତ୍ରଯତ୍ରି

(ക്രിനയുടെ ക്ഷയക്ഷമവാഗ്യങ്ങൾ)

1074.

ଫ୍ରେଶ୍ ପ୍ରକାଶନ ଲିମଟେଡ୍

ହାରୁଣ କ୍ଷିତିଶ କୃତିକ

ଫଳପାଦକିଂପା . ନାମିଲେଖାର୍ଥ ମହାଦେବରୁଣି ତ୍ରାଣି)
କ୍ଷୁରାଜିଙ୍ଗପ୍ରକଟ କିଛିବୁ ବ୍ରତାଯନ୍ତେ ରାଜିରାଜି କହିବୁଜି (ରାଜିରାଜି)
ପ୍ରାତିଲିଙ୍ଗରୀତି ଏହିତିରେ - ରାଜି-କର୍ମକା
ପାଦପାଦାତର କିର୍ଣ୍ଣର୍ଥ ରାଜି ରାଜିକାରାତର ଭକ୍ତି

1076

ପାଦପାଦାତର କର୍ମକାରାତର
- ରାଜିରାଜି ଏହିତିରେ

- ରାଜିରାଜି ଏହିତିରେ

କ୍ଷୁକି ଦ୍ୱାରା

4. கற்பு இயல்

கற்பெபாழுக்கத்தின் உயர்வைக் கூறும் இயல், கற்ப இயல் எனப்பட்டது.

1. கற்பு மணம்.

கற்ப எனப்படுவது கரணமொஹ புணர்,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே.

1086

கற்ப என்று சொல்லப்படுவது விருப்பம் கூட்டுவிக்க ஒத்து
மரபை உடைய தலைவன், ஒத்துரிய மரபினை உடைய
தலைவியை, மணம் செய்து கொடுத்தற்கு உரிய சுற்றுத்தார்
கொடுக்க மணம் முடித்துக் கொள்ளுதல் ஆகும். கரணம் -
விருப்பம். புணர் - சோத்து வைக்க. கொளற்கு - கொள்ளு
தாக்கு. கொடைக்கு - கொடுப்பதற்கு. மணக்கொடை எனவும்
படும்.

தலைவன் கூற்று.

காணாத்தின் அமைந்து முடிந்த காலை,
நெஞ்சு தலை அவியுந்த புணர்ச்சிக் கண்ணுணம்;
ஒஞச் மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்;
அஞச வந்த உரிமைக்கண்ணுணம்;
நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளிணும்;
பெற்ற தேளத்துப் பெருமையின் நிலைஜி,
குற்றம் கான்ற பொருள் எடுத்து உறைப்பிணும்;
'நாமக் காலத்து உண்டு' எனத் தோழி
ஏழை கடவுள் ஏத்திய மருங்கிணும்;

அல்லல் தீரா ஆர்வமொடு அனைஇ,

சொல்லுவு பொருளின் கண்ணனும்; ‘சொல் என,
ஏனது காலைப்பினேயும், நீ கை தொட்டது
வாணோர் அமிகுதம் புரையுமால் எமக்கு! என
அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணனும்;

அந்தணர் திறந்தும், சான்றோர் தேங்க்கும்,

அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறந்தினும்,
தேழுக்கம் காட்டிய குறிப்பினேயும்; ஒழுக்கத்துக்
களாவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமால் உள்ளனமோடு அளவிய இடத்தும்;

அந்தரத்து எழுதிய எழுத்தின் மானை,
வந்த குற்றம் வேழி கெட ஒழுகவும்;

‘அழியல்!’, ‘அஞ்சல்! என்று ஆயிரு பொருளினும்
தான் அவைட பினைத்த பருவத்தானும்;
நோன்றையும் பெருமையும் மெய் கொள அருளி,

பன்னைல் சான்ற வாயிலோடு பெருந்தி,
தன்னின் ஆகிய தகுதிக்கண்ணனும்;

புதல்வெற் பயந்த புனிறு தீர் பொழுதின்,
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி,

ஐயர் பாங்கினும் அமராச் சுட்டியும்,

செப் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணனும்;

பயம் கெழு குனைன அனைண புலஸி, புலலோது
உயங்குவெளன் கிடந்த கிழுத்தியைக் குறுகி,

அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்,
மெல்லெண் சீறாட புலஸி இரவினும்;

உறல் அருங்குறையையின், ஊடல் மிகுத்தோலைப்
பிற பிற பெண்ணின் பெயர்தற்கண்ணனும்;
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பரிவின் நிக்கிய பகுதிக்கண்ணனும்;

நின்று நணி பிரிவின் அஞ்சிய பையுரைம்;

கெள்ளு கையிகந்து, பெயர்த்து உள்ளிய வழியும்;

காமத்தின் வலியும்; கைவிழன் அச்சமும்;

தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும்;
உடன் கேறல் செய்கையொடு அன்னைவ பிறவும்
மட்பட வந்த தோழிக்கண்ணும்;

வேற்றி நாட்டு அகல்வீயன் விழுமத்தானும்;
மீட்டு வரல் ஆய்ந்த வகையின்கண்ணும்;
அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்;
பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்;
காமக்கிழுத்தி, மனையோள, என்று ஜிவா
எழுபு கிளவி சொலவிய எதிரும்;
சென்ற தேங்க்கு உழப்பு நனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னினை கிளப்பினும்;
அருந் தொழில் முடித்த செம்மல் கானலை,
விருந்தொடு நல்லனவ வேண்டற் கண்ணும்;
மானலை ஏந்திய பெண்டிரும் மக்களும்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்;
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகை;

பன் அமை பகுதி முப்பத்தினொருமூன்றும் -
என்னை அருஞ சிறப்பின் கிழுவேன் மேன.

1090

திருமண நிகழ்வுகள் முடிந்த பின்னும், மனம் விட்டுப்
பேசித் (நெஞ்சு தலை அவிழந்து) தலைவேலும், தலைவீயும் கூடி
இன்புற் உறவிலும், களாவோழுக்கம், மேற் கொண்டிருந்த
பொழுது இருந்த அச்சமும், கட்டுப்பாடுகளும் நீங்கப் பெற்ற,
உரிமையோடு பழகும் ஜிடத்தும், தலைவீயின் கற்பொழுகக்
உயர்வெண் ணி மகிழ்ந்தலிடத்தும், அவளின் உயர்வான
பழங்குடிப் பிறப்பை எண்ணிப் பெருமைப்பட்ட ஜிடத்தும்,
குறைகண்ட விடத்து அதை எடுத்துச் சொல்லும் அருமையை
உணர்ந்தலிடத்தும், களாவோழுக்கம் நிகழ்ந்த காலத்து, பிரிவுத்
துன்பம் நீங்கத் தோழியின் துணையோடு கடவுளை தொழுது
பணிந்த ஜிடத்தும், அளவுக்கு நீறிய வேட்கையாலும்,

தனைவி சூர்ய

கயந்துலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுவிரிடி
நளியின் நீக்கிய இளி வரு நிலையும்;
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி,
இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி,
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்;
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி,
“ஓங்கையர்க்கு உரை!” என இரத்தற்கண்ணும்;
செல்லாக் காலை, ‘செல்கு!’ என விடுத்தலும்;
காமக்கிழத்தி தன் மகத் தழிடி,
ஏழூ வினையாட்டு இறுதிக் கண்ணும்;
சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி,
அறம் புரி உள்ளமொடு, தன் வரவு அறியாமை,
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்;
“தந்தையர் ஒப்பர் மக்கள்” என்பதனால்
அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்,
“கொடியோர் கொடுமை சுடும்!” என ஒடியாது,
நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ,
பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்;
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி,
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி,
“காதல் ஓங்கையர் காணின் நன்று!” என,
மாதர் சான்ற வகையின்கண்ணும்;
தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்;
தனவயின் சிறைப்பினும்; அவன் வயின் பிரிப்பினும்;
இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்;
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்;
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை

வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை,
காய்தலும் உவத்தலும், பிரித்தலும் பெட்டலும்,
ஆவயின் வருஷம் பல் வேறு நிலையினும்;
வாயிலின் வருஷம் வகையொடு தொகைஇ-
கிழவோள் செப்பல் கிழவது' என்ப.

1091

தலைவனுடைய அறிவுத் திறமையை நன்குணர்ந்தவள்
தலைவி, எனவே அவனைப் புகழ்ந்து பாராட்டும் இடத்தும்,
தலைவனின் உயர் பண்புகளைத் தோழி கூறக்கேட்டு தான்
மகிழ்த்து போற்றுமிடத்தும், தலைவன் புகழீண்ணிப்
பூரிக்குமிடத்தும், தலைவனைப் பிரிந்து வருந்துகையில், பிரிவுத்
துன்பம்தரும் அவன் அன்பினையும், அதனால் இப்போது
அடையும் துன்பினையும் எண்ணுமிடத்தும், புதல்வனைப்
பெற்று நெய் முழுக்காடிய தலைவியை விரும்பி வந்த தலைவன்,
நெஞ்சழியச் செய்த நிலையை எண்ணிய இடத்தும்; பரத்தை
இன்பம் விரும்பிப் போன தலைவனை வெறுக்கும் மனத்தின்
சினத்தை அடக்கிக் கொண்டு அவனை வெறுக்கவும் முடியாமல்,
அவன் விருப்பத்திற்கு உடன்படாது வருந்தும் நிலையிலும்,
பரத்தையரைத் தேடிப்போய் அவர்களோடு தங்கிய தலைவன்
பாதம் பணிந்து என்னைத் தவிக்கவிடும் உன் செயலை என்
தங்கை போலும் பரத்தையரிடம் சென்று கூறுவாயாக என்று
சொல்லுமிடத்தும்; தலைவன் பரத்தையர் உறவை மறந்து
தன்னுடன் இருக்கும்போதும், 'ஏன் அங்கே போவதுதானே?'
என்பது போலத், தன் மனக்குறையை மறைத்துக் கொண்டு,
வெறுப்பற்றது போல, வெளிக்காட்டிக் கொண்டு கூறுமிடத்தும்.
தலைவனின் காமக்கிழுத்தி தன் பிள்ளையை எடுத்துக் கொஞ்சி
மகிழுமிடத்தும்; இப்படிப்பட்டதான் ஓர் இனிய நிகழ்வு நடக்கும்
அந்த இடத்திற்கு வந்த தலைவன், நல்லெண்ணத்தோடு,
அவளறியாமல் அவள் பின்னே வந்து நின்றுகொண்டு, ஊடல்
தவிர்க்க வேண்டிக்கொள்ளுமிடத்தும்; இதைக் கண்ட தலைவி,

தோழி கூற்று

- ‘பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்து
தெறற்கு அரு மரபின் சிறப்பின் கண்ணும்;
அற்றம் அழிவு உரைப்பினும், அற்றம் இல்லாக்
கிழவோட் கூட்டிய தெய்வக் கடத்தினும்,
சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்,
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோனை
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்;
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி,
இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்;
வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்;
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்;
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்,
“மாண் நலம் தா” என வகுத்தற்கண்ணும்;
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்,
குள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்,
“பெரியோர் ஒழுக்கம் பெரிது!” எனக் கிளாந்து
பெறு தகை இல்லாப் பிழைப்பினும், அவ் வழி
உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்;
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்;
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எளிமைக் காலத்து இரக்கத்தானும்;
பாணர், கூத்தர், விறலியர், என்று இவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்;
நீத்த கிழவனை நிகழுமாறு படைஇயர்,
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்;
பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய

காமக் கிழுத்தியர் கூற்று

- 1 புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்,
- 2 ஜில்லோர் செய்வினை ஜிகழ்ச்சிக்கண்ணும்,
- 3 பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்,
- 4 மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறை ஜின்று பெருகிய பருவரற்கண்ணும்,
- 5 காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்
தாய்போல் தழீஜிக் கழறி அம் மனைவியைக்
காய்வு ஜின்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்,
- 6 ஜின் நகைப் புதல்வனைத் தழீஜி ஜை அணிந்து

secure role and determine or know what will be
of human experience (contingency) person